

新阅读·小学新课标阅读精品书系



# 尼尔斯骑鹅旅行记

(瑞典) 塞尔玛·拉格洛夫 / 著

杨欢 / 改编



山东教育出版社

新阅读·小学新课标阅读精品书系

彩绘注音版

# 尼尔斯骑鹅 旅行记

[瑞典]塞尔玛·拉格洛夫 / 著  
杨 欢 / 改编

山东教育出版社

## 图书在版编目(CIP)数据

尼尔斯骑鹅旅行记 / (瑞典) 拉格洛夫 (Lagerlf, S.) 著；杨欢改编. —济南：山东教育出版社，2015  
(新阅读·小学新课标阅读精品书系)  
ISBN 978-7-5328-8914-3

I. ①尼… II. ①拉… ②杨… III. ①童话—瑞典—近代 IV. ①I532.88

中国版本图书馆 CIP 数据核字 (2015) 第 177592 号

责任编辑：白汉坤 刘仕洋

新阅读·小学新课标阅读精品书系

# 尼尔斯骑鹅旅行记

[瑞典]塞尔玛·拉格洛夫 著 杨欢 改编

主 管：山东出版传媒股份有限公司

出 版 者：山东教育出版社

(济南市纬一路 321 号 邮编：250001)

电 话：(0531) 82092664 传 真：(0531) 82092625

网 址：sjs.com.cn

发 行 者：山东教育出版社

印 刷：济南继东彩艺印刷有限公司

版 次：2015 年 9 月第 1 版 2015 年 9 月第 1 次印刷

规 格：710mm×1000 mm 16 开本

印 张：7.5 印张

书 号：ISBN 978-7-5328-8914-3

定 价：17.00 元

(如印装质量问题，请与印刷厂联系调换)

(电话：0531 - 87180055)



<b>第一章</b>	命运的开始	1
<b>第二章</b>	骑鹅去旅行	10
<b>第三章</b>	智斗狐狸	17
<b>第四章</b>	没有硝烟的战争	23
<b>第五章</b>	鹤之舞	32
<b>第六章</b>	背后的恶爪	34
<b>第七章</b>	新奇的冒险	38
<b>第八章</b>	劫后余生	47
<b>第九章</b>	一枚银币和一小时的兑换	56
<b>第十章</b>	偶遇草蛇	66



<b>第十一章</b>	改邪归正	69
<b>第十二章</b>	勇敢的灰皮子	73
<b>第十三章</b>	草蛇发誓报仇	76
<b>第十四章</b>	小虫毁灭森林	78
<b>第十五章</b>	与白鹅相遇	83
<b>第十六章</b>	重聚	90
<b>第十七章</b>	温情	94
<b>第十八章</b>	归来	102



# dì yī zhāng mìng yùn de kāi shǐ

## 第一章 命运的开始

yǒu yí gè jiào ní ēr sī háo gé ēr sēn de xiǎo  
有一个叫尼尔斯·豪格尔森的小

nán hái chū shēng zài ruì diǎn nán bù de yí gè xiǎo cūn zhuāng  
男孩，出生在瑞典南部的一个小村庄

lǐ tā zhǐ yǒu shí sì suí zhǎng zhe yí tóu xiàng yá má  
里。他只有十四岁，长着一头像亚麻

nà yǎng de dàn huáng sè de tóu fa tā shì gè shòu gāo gē  
那样的淡黄色的头发。他是个瘦高个

ér hěn xǐ huan shuì lǎn jiào gǎo è zuò jù yě bù ài dù shù tā de fù mǔ wéi  
儿，很喜欢睡懒觉、搞恶作剧，也不爱读书。他的父母为

cǐ shāng tòu le nǎo jīn  
此伤透了脑筋。

yí gè xīng qī tiān de zǎo shàng ní ēr sī de bà ba mā ma zhǔn bèi qù jiào táng  
一个星期天的早上，尼尔斯的爸爸妈妈准备去教堂

zuò lǐ bài tā gāo xìng de shǒu wǔ zú dǎo qǐ lái yīn wèi dēng bà ba mā ma chū mén  
做礼拜，他高兴得手舞足蹈起来。因为等爸爸妈妈出门

hòu tā jiù zì yóu le ní ēr sī de bà ba sì hū kàn chū le tā de xīn sī  
后，他就自由了。尼尔斯的爸爸似乎看出了他的心思，

shuō nǐ bù qù yě xíng nà jiù zài jiā hǎo hǎo kàn fú yīn shù  
说：“你不去也行，那就在家好好看《福音书》。”

ní ēr sī zuǐ shàng dā ying zhe xīn lǐ què lè kāi le huā bà ba mā ma dōu  
尼尔斯嘴上答应着，心里却乐开了花：“爸爸妈妈都

bù zài wǒ kàn bù kàn shù tā men zěn me huì zhī dào ne  
不在，我看不看书他们怎么会知道呢！”





但是爸爸一把把他按在了书桌前，妈妈拿出《福音书》

说：“一共14页半，回来一页一页地考你。”

其实，尼尔斯的爸爸妈妈在去教堂的路上一直愁眉

不展。他们过着凄苦的生活，可以耕种的田地也只有菜

园子那么大。刚搬到这个地方的时候，他们只能喂几只

鸡，但是，他们十分勤劳，如今家里还养了牛以及鹅，日子

慢慢地宽裕了些。在这个美好的早晨，他们的心情被尼

尔斯打乱了。路上，爸爸忧心忡忡地说：“这孩子不仅懒

惰，不爱念书，还经常惹祸，将来能有什么出息呢？就算

以后让他养鹅，我都会不放心。”

尼尔斯的母亲在一旁不吭声，她也有

着同样的担忧。

爸爸妈妈好不容易出门了，可是，尼尔

斯望着眼前的《福音书》，无精打采地念了

一会儿就睡着了。

不知道睡了多久，尼尔斯被一阵细细

碎碎的声音惊醒了。他四处张望着，发现



mā ma nà gè bù ràng bié rén pèng de xiāng zi  
妈妈那个不让别人碰的箱子，

bù zhī zěn me de jìng rán bì dǎ kāi le  
不知怎么的竟然被打开了，

lǐ miàn zhuāng zhe mā ma píng shí zuì xǐ huan de  
里面装着妈妈平时最喜欢的

dōng xi  
东西。

“这也太奇怪了！妈妈临

walking qian ming ming guan hao xiang zi  
走前明明关好箱子。难道是

xiao tou chuang jin lai le  
小偷闻进来了？”尼尔斯想

dao zhe li bu jin hai pa qǐ lai  
到这里不禁害怕起来，他一

dong bu dong sheng pa bei xiao tou fa xian le  
动不动，生怕被小偷发现了。



在尼尔斯的面前有一面镜子。他无意中发现了这一

点，于是他向镜子中看去，发现镜子边上有一团黑影。他

定睛一看，竟是一个小精灵坐在那里！以前尼尔斯只是

听过小精灵的传说，却从未亲眼看见过。

小精灵穿着整洁，看上去年纪有些大。此时，她正专

心绣一件做工讲究的胸衣，并没有发现尼尔斯。

尼尔斯虽然很害怕小精灵，但他调皮捣蛋的性子使

他顾不了那么多。他望了望四周，最后决定用苍蝇罩抓

住小精灵。他踮着脚慢慢靠近小精灵，那可怜的小精灵

丝毫没发觉危险正在靠近。突然，尼尔斯蹿了过去，苍蝇

罩贴着箱子边缘把小精灵扣住了。他真是太走运了，那

个小精灵真的被他逮住了！得意的尼尔斯兴奋得哈哈大

笑起来。

这时，小精灵说话了。她请求尼尔斯放了她，并承诺

会给他一枚古银币、一个银勺子和一枚像他父亲的银挂

表底盘那样大的金币。

尼尔斯想了想，觉得这笔交易不错，于是马上答应下

lái kě jiù dāng tā qīng qīng tái qī cāng ying zhào shí tā yòu zhuǎn niàn yì xiāng wǒ yīn  
来。可就当他轻轻抬起苍蝇罩时，他又转念一想：“我应  
gāi yāo qú dé dǎo gēng duō de dōng xi jiù ràng zhè ge xiǎo jīng líng chéng wéi wǒ de fú lǔ  
该要求得到更多的东西，就让这个小精灵成为我的俘虏，  
ràng tā jiāo wǒ mó fǎ  
让她教我魔法。”

xǐng dào zhě lǐ ní ér sī zhān bēi shǒu zhù cāng ying zhào kě shì dēng dài zhe tā de  
想到这里，尼尔斯准备收住苍蝇罩，可是等待着他的  
shí zhòng zhòng de yí jì ér guāng jiē zhe tā zhuàng dào le yì dù qiáng shàng rán hòu yòu fān  
是重重的一记耳光。接着，他撞到了一堵墙上，然后又反  
tān dào lìng wài yì dù qiáng shàng zuì hòu hūn le guò qù  
弹到另外一堵墙上，最后昏了过去。

dāng ní ér sī xǐng guò lái de shí hou wū zǐ lǐ zhǐ yóu tā yí gè rén xiǎo jīng  
当尼尔斯醒过来的时候，屋子里只有他一个人，小精  
líng yǐ jīng xiāo shī le mā ma de xiāng zi yán shí shí de gài zhe cāng ying zhào réng rán  
灵已经消失了，妈妈的箱子严严实实地盖着，苍蝇罩仍然  
zài yuán lái de dì fāng gāng gāng suǒ fā shēng de yí qiè jiù xiàng yí chǎng mèng jīng  
在原来的地方。刚刚所发生的一切就像一场梦境。

tā xiǎng hái shì gān jīn niàn jǐ yè shù zài shuō ba bù rán bà ba mā ma huí lái  
他想还是赶紧念几页书再说吧，不然爸爸妈妈回来  
le tā yòu yào ài mà le  
了他又要挨骂了。

tā zhān qǐ lái zǒu xiàng zhuō zi kě shì yán qián de yí qiè kàn qǐ lái shì nà  
他站起来走向桌子。可是，眼前的一切看起来是那  
mē de jù dà nà dào wǒ bèi xiǎo jīng líng shí le mó fǎ ní ér sī zhè yàng xiāng  
么地巨大。“难道我被小精灵施了魔法？”尼尔斯这样想  
zhe。  
zhe

tā chī lì de pá shàng yǐ zi yí tái tóu fā xiān zhuō zi shàng de jǐng zì lǐ yǒu  
他吃力地爬上椅子，一抬头，发现桌子上的镜子里有  
yí gè xiǎo rén er nà ge xiǎo rén er chuān zhe hé zì jǐ yí mù yí yàng de yǐ fu  
一个小人儿。那个小人儿穿着和自己一模一样的衣服，  
ér jīng zì lǐ de nà ge xiǎo rén er yě gēn zhe zì jǐ zuò zhe xiāng tóng de dòng zuò  
而镜子里的那个小人儿也跟着自己做着相同动作。



zhè xià tā quán míng bái le      xiǎo jīng líng bǎ tā biàn chéng le xiǎo rén er      jǐng zì lǐ  
这下他全明白了，小精灵把他变成了小人儿，镜子里  
de zhèng shì zì jǐ      ní ēr sī shí fēn hài pà      tā bù yuàn xiāng xīn yǎn qián de yí qìe  
的正是自己！尼尔斯十分害怕，他不愿相信眼前的一切。  
yú shì      tā bì shàng yǎn jīng zhàn zài jǐng zì qián      guò le yí huí er      tā mǎn mǎn de zhēng  
于是，他闭上眼睛站在镜子前。过了一会儿，他慢慢地睁  
kāi shuāng yǎn      xī wàng néng kàn dào zì jǐ yuán lái de mó yàng      kě yí qìe dōu hào wú biàn  
开双眼，希望能看到自己原来的模样。可一切都毫无变  
huà      tā biàn chéng le yí gè hěn xiǎo hěn xiǎo de xiǎo rén ér      hé gāng cài nà ge xiǎo jīng líng  
化，他变成了一个很小很小的小人儿，和刚才那个小精灵  
yí yàng  
一样。

nǐ ēr sì xià de dà kū qǐ lái      tā sì chù xún zhǎo xiǎo jīng líng      xī wàng néng dé  
尼尔斯吓得大哭起来，他四处寻找小精灵，希望能得

# 尼尔斯骑鹅旅行记

彩绘注音版

到小精灵的原谅。可是，他翻遍了整个屋子都没能找到。

绝望的尼尔斯忽然想起，妈妈曾经说过，小精灵常常是住在牛棚里的。于是，他决定到那里去看看能不能找到她。

他爬过门槛，顺利地走到了院子里。尼尔斯刚刚站

住脚，就被站在屋檐上的灰色麻雀看到了。麻雀一见到

尼尔斯就高声地喊：“唧唧，唧唧，快来看，尼尔斯变成小

人儿了，尼尔斯变成小人儿了！”

牛棚里的牛见了，幸灾乐祸地说：“太好了！谁让你

用木鞋敲我，把马蜂放进我的耳朵里，这是你的报应！”

院子里的鸡和鹅

也纷纷围了过来，盯

着尼尔斯看，还“咯咯

咯”“喔喔喔”地叫着。

红公鸡大声地说：

“谁让你扯我的鸡冠，





nǐ zhēn shì huó gāi  
你真是活该！”

mǔ jī men yē qí shēng shuō shì a jiù shì huó gāi shuǐ jiào tā nà me tiáo pí  
母鸡们也齐声说：“是啊，就是活该！谁叫他那么调皮！”

tīng dào dòng wù men qī zǔ bā shé de jiào rǎng ní ēr sī fā xiàn zì jǐ néng tīng  
听到动物们七嘴八舌的叫嚷，尼尔斯发现自己能听  
dǒng dōng wú men dé yǔ yán dāng rán tā yě zhī dào zhè xiē dòng wù shí bù huì gào su  
懂动物们的语言。当然，他也知道这些动物是不会告诉  
tā xiǎo jīng líng zài nǎ lǐ de  
他小精灵在哪里的。

jiē zhe gèng jiā bù kě sī yì de shì qíng fā shēng le nà xiē céng jīng bēi ní  
接着，更加不可思議的事情发生了。那些曾经被尼  
ér sī zhé mó de kǔ bù kān yán de dòng wù men jiāng ní ēr sī tuán tuán wéi zhù le hǎi  
尔斯折磨得苦不堪言的动物们将尼尔斯团团围住了，还  
bù tíng de jiào zhe huó gāi huó gāi  
不停地叫着：“活该，活该！”

zhè shí yì zhī dà huā māo yě guò lái le tā yì bǎ tuī dǎo le ní ēr sī  
这时，一只大花猫也过来了，他一把推倒了尼尔斯，  
qián zhuǎ àn zhù tā de xiōng kǒu bìng zhāng kāi le dà zuǐ ní ēr sī xià de zhí hān jiù  
前爪按住他的胸口，并张开了大嘴。尼尔斯吓得直喊救  
mìng tā shí fēn hòu huǐ céng jīng qǐ fù guò zhé xiē lái shì xiōng xiōng de xún chóu zhě men  
命，他十分后悔曾经欺负过这些来势汹汹的“寻仇者”们。

nǐ ēr sī yuán běn yǐ wéi dà huā māo huì chī diào tā kè shì dà huā māo què shuō wǒ  
尼尔斯原本以为大花猫会吃掉他，可是，大花猫却说：“我  
zhī shì gěi nǐ yì diǎn er jiào xùn kàn zài nǚ zhǔ rén de miàn zì shàng wǒ zhè cí jiù ráo  
只是给你一点儿教训，看在女主人的面子上，我这次就饶  
le nǐ jiào nǐ yǐ hòu bié zài jiū wǒ de wěi ba shuō wán dà huā māo zǒu le kàn  
了你，叫你以后别再揪我的尾巴。”说完，大花猫走了，看  
shàng qù shì nà yàng wēn róu yǒu hǎo  
上去是那样温柔友好。

shòu le jīng xià de ní ēr sī cóng niú péng zhōng zǒu le chū lái tā xiāng yǐ hòu  
受了惊吓的尼尔斯从牛棚中走了出来。他想，以后  
de rì zì gāi zěn me guò ne zài dà jiā de yǎn lǐ tā jiù shì yí gè guài wù shuō  
的日子该怎么过呢？在大家的眼里，他就是一个怪物，说



bù dìng bā ba mā ma hái huí bǎ tā dài dào jí shì shàng ràng rén men kāi kāi yǎn jiè ne  
不定爸爸妈妈还会把他带到集市上让人们开开眼界呢！

ní ēr sī yuè xiāng yuè hài pà tā tǎng zài dí shàng wàng zhe zhàn lán de tiān kōng,  
尼尔斯越想越害怕，他躺在地上，望着湛蓝的天空，  
jìng jìng de sī kǎo zhe  
静静地思考着。



### 小小积累卡

读一读，写一写。

手舞足蹈 忧心忡忡 七嘴八舌 苦不堪言

例：接着，更加不可思议的事情发生了。

造句：不可思议——



### 小故事大道理

尼尔斯答应放了小精灵，却又反悔了，小精灵很生气，施了魔法，把尼尔斯变成了小人儿，使得尼尔斯受到了动物们的嘲笑和指责。这告诉我们，人不能言而无信，否则，你会为此付出代价的。

## dì èr zhāng qí é què lǚ xíng 第二章 骑鹅去旅行

zhàn lán de tiān kōng shí fēn jì jìng tū rán yì qún dà yàn pū shàn zhe chì bǎng  
湛蓝的天空十分寂静。突然，一群大雁扑扇着翅膀

fēi guò ní ēr sī yīn yuē néng tīng dào tā men zài shuō jiā bá jìn ba jiā bá jìn  
飞过。尼尔斯隐约能听到他们在说：“加把劲吧，加把劲  
ba ràng wǒ men yì qǐ xiáng lá pǔ lán qián jìn  
吧，让我们一起向拉普兰前进。”

zhè shí yì qún dà yàn cóng kōng zhōngchōng le xià lái yīn wéi tā men kàn jiàn le  
这时，一群大雁从空中冲了下来。因为，他们看见了

zǒu zài yuàn zǐ lǐ de jiā é  
走在院子里的家鹅。

gēn wǒ men yì qǐ fēi xiàng gāo shān bā dà yàn men hān dào  
“跟我们一起飞向高山吧！”大雁们喊道。

wǒ men de rì zì guò de hěn ān yì xiè xiè nǐ men dé yāo qǐng jiā é huí dá  
“我们的日子过得很快乐，谢谢你们的邀请。”家鹅回答。

kě shì zài zhè qún jiā é zhōng yǒu yì zhī jiào mò dùn de què yǒu xiē dòng xīn tā  
可是，在这群家鹅中有一只叫莫顿的却有些动心。他

xǎng rú guǒ zài yǒu dà yàn fēi guò lái yāo qǐng wǒ yì dīng gān zhe qù  
想：“如果再有大雁飞过来邀请，我一定跟着去。”

guǒ rán yí huí er yóu lái le yì qún dà yàn hái shì zhào huán zhe jiā é men yì  
果然，一会儿又来了一群大雁，还是召唤着家鹅们一

tóng qián wàng nián qīng de mó dùn huí dà shuō dēng dēng wǒ dēng dēng wǒ  
同前往。年轻的莫顿回答说：“等等我，等等我！”

mò dùn shì zhe yào fēi qǐ lái kě shì gāng pū tèng zhe dào le bàn kōng jiù diào xià  
莫顿试着要飞起来，可是刚扑腾着到了半空就掉下

# 尼尔斯骑鹅旅行记

彩绘注音版

来了。空中的大雁似乎听到了莫顿的呼喊，又绕回来等

着莫顿。

一旁的尼尔斯看着莫顿又在继续尝试，心里着急得

不得了：“这可是爸爸妈妈好不容易才喂大的鹅，可不能

让他飞走了。”于是，他赶紧鼓足力气跳到莫顿的身上，并

紧紧地抱住莫顿的脖子。

不料，这时的莫顿刚好掌

握了飞行技巧，他还来不及抖

掉身上的尼尔斯，就已经起飞了。

尼尔斯一离地，顿时觉得天旋地转，

等他想放开手时，他已经到了高空

中。就这样，尼尔斯悬在雄鹅莫顿的

脖子上跟着一起飞上了天

空。为了不从高空中

掉下来，他得尽快爬

到鹅背上去。

尼尔斯费了



九牛二虎之力，终于爬上了莫顿的后背。

过了一段时间，尼尔斯好像适应了空中的飞行，便大

胆地欣赏起地面的风景了。

“下面那些方格子是什么呀？”他不禁疑惑起来。

“那是耕地和牧场。”大雁齐声回答道。

此时的莫顿因为体力不支落在的队伍的后面，但是

雁群并没有因此而放慢飞行的速度。莫顿明显感觉到力

不从心了。一旁的大雁见了，就去向领头的大雁阿卡汇

报，但是阿卡只说让他继续坚持，不要影响了大伙。莫顿

听了，这才知道大雁根本就没想过带他去拉普兰，只是逗

他玩儿呢！

尼尔斯十分担心莫顿的身体，安慰他说：“亲爱的莫

顿，你从来没有飞过这么远的路，如果你飞不到拉普兰，

就和我一起回家吧！”

莫顿听完，生气地回应：“我不能让阿卡以及雁群看

不起，我和他们是不相上下的！”

神奇的是，当莫顿说完后，他的力气竟增加了许多，